1979 அக்டோபர் 31]

கிடைப்பது இல்லை. கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய் செலவு செய்து அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தும், தண்ணீர் கிடைக்கவில்லை. அது வீணான செலவு என்கிற வகையில் உள்ளது. ஆகவே, அந்த நிலைமையை உடனடியாகப் போக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

(பதில் இல்லை)

வேடப்பட்டி பேரூராட்சிக்குக் குடிநீர் வழங்கல்.

* வினா 52—திரு. ஆ. நடராசன் : மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) சிறுவாணி திட்டத்தில் வேடப்பட்டி பேரூராட்சியை சேர்க்கும்படி பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளதா?

(ஆ) ஆமெனில் அதன் மீது என்ன முடிவு செய்துள்ளது?

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : (அ) ஆம்.

(ஆ) ரூ. 3.84 லட்சத்திற்கான உத்தேச மதிப்பீடு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

(முற்பகல் 9.30)

திரு. ஆ. நடராசன் : தலைவரவர்களே, அந்தத் திட்டத்தில் எவ்வளவு மக்கள் பலன் பெறுவார்கள் என்று அமைச்சரவர்கள் அறிவிப்பார்களா?

மாண்புமிகு திரு. எஸ். இராகவானந்தம் : தலைவரவர்களே, 5226-ல் 180-ஐ கழித்தால் எத்தனை வருமோ அத்தனை மக்கள் பயன்பெறுவார்கள்.

TRUTH ALONE TRIUMPHS

மதம் மாறிய கிறித்துவ அரிசனங்களுக்குச் சலுகைகள்.

* வினா 53—திரு. கூ. ச. முருகேசன் : மாண்புமிகு அரிசன நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கிறித்துவ மதத்தில் சேர்ந்த அரிசனங்களுக்கும் இந்து அரிசனங்களுக்கு கொடுக்கப்படும் எல்லா சலுகைகளையும் விஸ்தரித்துத்தர இந்த அரசு முன்வருமா?

(ஆ) ஆம் எனில், அதற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன?

[1979 அக்டோபர் 31

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் :

(அ) மற்றும் (ஆ) அரிசனங்கள் பெறும் எல்லா சலுகைகளையும் மதம் மாறிய கிறித்துவ அரிசனங்களுக்கு அளித்திட வேண்டுமானால் அவர்களைத் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தால்தான் இயலும். தாழ்த்தப்பட்டோர் பட்டியலை மாற்றியமைக்கும் அதிகாரம் இம்மாநில அரசுக்கு இல்லை.

எனினும் கல்வி வசதி மற்றும் பொதுத் துறையில் வேலை வாய்ப்பு போன்ற சில சலுகைகள் நீங்கலாக மற்ற எல்லா சலுகைகளையும் கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்த அரிசனங்களுக்கும் இந்து அரிசனங்களுக்கு கொடுப்பது போல் அளிக்கப்பட வேண்டுமென்று இம்மாநில அரசு ஏற்கனவே ஆணையிட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது துறையில் வேலைவாய்ப்பு போன்ற சலுகைகளைப் பொறுத்தமட்டில் கிருஸ்துவ அரிசனங்கள் பிற்பட்டவராகக் கருதப்படுகின்றனர்.

திரு. கூ. ச. முருகேசன் : தலைவரவர்களே, மத்திய அரசு தான் செய்ய வேண்டுமென்று சொன்னார்கள். மத்திய அரசு செய்யாவிட்டாலும் மாநில அரசு செய்ய உத்தேசம் உண்டா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தலைவரவர்களே, மாநில அரசால் செய்ய முடியவில்லை என்பதால்தான் இதை மத்திய அரசு செய்ய வேண்டுமென்று சொன்னோம். இருந்தாலும் இப்போது மத்திய அரசே முன்வந்து, தகுந்த புள்ளிவிவரங்களைக் கேட்டிருக்கிறது. மாநில அரசு அந்த விவரங்களை அனுப்பியிருக்கிறது. அது தற்போது பரிசீலனையில் இருக்கிறது.

திரு. கூத்தகுடி ச. சண்முகம் : தலைவரவர்களே, தாழ்த்தப்பட்ட மக்கள் அரிசனங்கள் மதம் மாறியதற்காக ஒடுக்கப்பட்டவர்களுடைய பட்டியலில் சேர்க்காமல் இருப்பது சரியல்ல என்பதை இந்த அரசு அறியுமா? மத்திய அரசுக்கு உடனடியாக சிபாரிசு செய்து, மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களை அந்தப் பட்டியலில் சேர்க்க முயற்சி செய்யப்படுமா?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தலைவரவர்களே, இரண்டு சலுகைகள் மட்டும் தற்போது அவர்களுக்கு அளிக்கமுடியவில்லை. அவர்களையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் வந்து, மத்திய அரசு மாநில அரசிடம் விவரம் கேட்டு, அந்த விவரம் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதை பரிசீலனை செய்த பிறகு நல்ல முடிவை எடுக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு.

1979 அக்டோபர் 31]

திரு. ஜே. ஜேம்ஸ் : தலைவரவர்களே, மதம் மாறிய தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றால் மத்திய அரசுதான் செய்ய வேண்டுமென்று சொன்னார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கின்ற அத்தனை சலுகைகளையும் மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்கு எந்த விதிமுறையும் குறுக்கே நிற்கவில்லை. கேரளம் போன்ற மாநிலங்களில் அத்தனை சலுகைகளையும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். There should not be any discrimination for which there will be no justification. ஆகவே, மதம் மாறிய தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அத்தனை சலுகைகளையும் கொடுக்க நம்முடைய அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தலைவரவர்களே, கல்வி, வேலை வாய்ப்பு இந்த இரண்டையும் தரக்கூடாது என்று விதிமுறை இருக்கிறது. இதர சலுகைகளை இந்த அரசு தந்துகொண்டிருக்கிறது.

திரு. இ. தமிழரசன் : தலைவரவர்களே, மத சார்பற்ற இந்திய நாட்டில் மதம் மாறியவர்கள் என்ற காரணத்தால் தடுக்கப்பட்ட இந்த சலுகைகளை அளிப்பதற்கு இந்த மாமன்றத்திலே முடிவுசெய்து, தீர்மான வடிவிலே அதை அனுப்பி வைக்க அரசு முன்வருமா? அதேநேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் மறைந்த மாண்புமிகு அமைச்சர் திரு. என். வி. நடராஜன் அவர்களை சுற்றுப்பயணம் செய்ய வைத்து, அவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அவர்களுக்கு எந்த அடிப்படையில் சலுகை கொடுக்கலாம் என்று அறிக்கை தயார் செய்தார். அந்த அறிக்கை எந்த அடிப்படையில் இருக்கிறது என்பதை அமைச்சரவர்கள் தெரிவிப்பார்களா?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : அவர்கள் தயாரித்த அறிக்கை பிற்பட்டோர் நலம் பற்றியது. ஆகவே. அந்த அறிக்கை பிற்பட்டோர் நலத் துறையில் இருக்கிறது. மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல நம்முடைய நாடு மதச் சார்பற்றது என்றாலும் மதம் இருக்கிறது என்பதை எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள். இதை அகற்றுவது இந்த மாமன்றத்தின் கடமையல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ரா. கிருஷ்ணன் : தலைவர் அவர்களே, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், அவர்களின் குடும்ப வருமானம் 6,000-க்கு மேல் இருந்தால் அவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுவது இல்லை, அதை வழங்குவதற்கு இந்த அரசு

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS

முற்படுமா என்பதையும் குறைந்தபட்சம் மத்திய அரசிடமாவது இதற்கான பரிந்துரைகளை செய்ய மாநில அரசு முன் வருமா என்று அறிய விரும்புகிறேன்?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் வருமான குறியீட்டைப்பற்றி குறிப்பிட்டு ஏதோ சொன்னார். உண்மை என்னவென்றால மாநில அரசு தருகிற ஸ்காலர்ஷிப் குடும்ப வருமானம் 3,000-க்குக் குறைவாக இருந்தால், மத்திய அரசு தருகிற ஸ்காலர்ஷிப் வருமான வரம்பு 9,000-க்கு கீழ் இருந்தால்.

திரு. ஏ. ராமலிங்கம் : பேரவைத் தலைவர் அவர்களே, கிறித்துவ மதத்திலுள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள், கிறித்துவ மதத்திலிருந்து. இந்து மதத்திற்கு மாறியதாக, சில இந்து மடாதிபதிகளிடமிருந்து சான்றிதழ் வாங்கிக் கொடுத்து அரசாங்க சலுகைகளை அனுபவிக்கிறார்கள். இதை அரசு அங்கீகரித்துள்ளதா என்று அறிய விரும்புகிறேன்?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தலைவர் அவர்களே, அவர்களே விரும்பி முன் வரும் நேரத்தில் அரசாங்கம் அங்கீகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை. ஒட்டு மொத்தமாக அவர்களையெல்லாம் தாழ்த்தப்பட்ட வகுப்பிலே சேர்க்க மத்திய அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு வருகிறது.

திரு. இரா. தாமரைக்கனி : பேரவைத் தலைவர் அவர்களே, இந்து அரிசன மக்களை விட, கிறிஸ்துவ அரிசன மக்கள்தான் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஜாதி சமய சார்பற்ற அரசு என்று சொல்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும். இந்திய அரசாங்கமே மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : தயவுசெய்து தாமரைக்கனி அவர்கள் இந்திய அரசாங்கமே ஏமாற்றுகிறது என்று சொல்லக் கூடாது.

திரு. க. சுப்பு : ஏன் சொல்லக்கூடாது? உண்மையைச் சொல்லக்கூடாதா என்று கேட்கிறேன். . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர் : திரு. சுப்பு அவர்கள் தயவுசெய்து அமரவேண்டும்.

திரு. இரா. தாமரைக்கனி : தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் அப்படிச் சொல்கிறார்கள். ஆகையினால் தமிழக அரசு, இந்திய அரசைக் கேட்டு அவர்களுக்கான சலுகைகளைக் கிடைக்கச் செய்யுமா? அதற்காகப் போராடுமா என்று அறிய விரும்புகிறேன்?

1979 அக்டோபர் 31]

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தலைவர் அவர்களே தற்போதிருக்கிற சூழ்நிலையில் அரசாங்கம் போராட வேண்டிய அவசியம் இல்லை. தாமரைக்கனி போன்ற தீவிர வாதிகள் போராட்டத்தில் இறங்க விரும்பினால் இறங்கலாம். அரசைப் பொருத்தவரையில் அவர்களுக்கும் சேர்த்து எல்லாவித சலுகைகளும் வழங்கவேண்டும் என்றுதான் மத்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எல்லா விவரங்களையும் அனுப்பியிருக்கிறோம். மத்திய அரசும் அவைகளைப் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறது.

திரு. பொ. உத்திராபதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்து அரிசன மதத்திலிருந்து, கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறியிருக்கக்கூடிய மக்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பதற்கு சட்டம் இருப்பதாகச் சொன்னார்கள். ஏதேதோ அவசரச் சட்டங்கள் எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறோம். அதேப் போல இந்த அரிசன மக்களுக்கும், அவர்களின் குறைகளை தவிர்ப்பதற்கான, அவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதற்கான அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்தால் நலமாக இருக்கும், கொண்டு வருவீர்களா என்று கேட்கிறேன்?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தலைவர் அவர்களே, எந்த சட்டவிதிமுறைகளும் மாநில அரசைப் பொறுத்த வரையில் இல்லை, மத்திய அரசாங்கம் தான் இதற்கான விதிமுறைகளைப் போட வேண்டும். அவர்களுக்கு தேவையான எல்லா விவரங்களையும் மாநில அரசு அனுப்பியாகி விட்டது, மத்திய அரசாங்கம்தான் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

திரு. சு. பாலன் : பேரவைத் தலைவர் அவர்களே, இந்து அரிசன மக்கள், கிறித்துவ அரிசன மக்களாக மதம் மாறி விட்டால், அவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கும் அரிசனங்களுக்கு அளிக்கப்படுகிற எல்லா சலுகைகளும் அளிக்கப்படுமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தலைவர் அவர்களே, அளிக்கப்படும்.

திரு. க. சுப்பு : தலைவர் அவர்களே, நான் கேட்க விரும்புவது, நம்முடைய அரசாங்கத்திடம் எதுவும் இல்லை, மத்திய அரசாங்கம் தான் செய்ய வேண்டும் என்று அமைச்சர் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். மாண்புமிகு உறுப்பினர் தாமரைக்கனி அவர்கள் பேசும்போது கூட நாம் ஏன் அரிசனங்களுக்காகப் போராடக்கூடாது என்று கேட்டார்கள். நெல்கொள் முதல் சம்பந்தமாக முதல் அமைச்சர் அவர்கள், டெல்லியில்

ஊர்வலம் நடத்துவோம் என்று அறிவித்தார்கள், ஏனோ அது ஒத்திபோடப்பட்டு விட்டது. நான் என்ன கேட்கிறேன் என்றால், நாம் ஏன் இதற்காகவும் டெல்லியில் முதல் அமைச்சர் தலைமை யிலேயே ஊர்வலம் நடத்தக்கூடாது, போராடக் கூடாது என்று கேட்கிறேன்.

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : தலைவர் அவர்களே, போராட வேண்டிய அவசியமான நிலைமை இல்லை, அவர்களே சலுகைகளை தரவேண்டும் என்று முன் வந்திருக்கி றார்கள் என்பது தான் நான் ஏற்கெனவே சொன்ன பதில்.

[முற்பகல் 9-40]

திரு. ஜே. ஜேம்ஸ் : இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம், அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஷெட்யூல்ட் காஸ்ட் என்று சொன்னால் இந்துவாகத்தான் இருக்கவேண்டும் என்று இருக்கிறது. ஆகவேதான் இந்துக்கள் அல்லாத ஷெட்யூல்ட் காஸ்ட்டைச் சார்ந்த மக்களுக்கு இந்தச் சலுகைகள் பெற வாய்ப்பில்லை. ஆகவே, அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கு நமது சட்டசபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்புவதற்கு இந்த அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : புத்த மதத் திற்கு மாறியவர்களுக்கும் இந்தச் சலுகை தற்போது விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதில் ஒன்றும் பிடிவாதம் இருப்பதாக இந்த அரசு கருதவில்லை. ஆகவே சட்ட மன்றத்தில் தீர் மானம் நிறைவேற்றப்படவேண்டிய அவசியமே ஏற்படாது.

கள்ளக்குறிச்சியில் கிளை அச்சகம்

*வினா 54—திரு. சின்னசேலம் மா. சுப்பிரமணியன் : மாண்புமிகு அரிசன நலத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

கள்ளக்குறிச்சியில் அரசு கிளை அச்சகம் ஒன்று அமைக்கும் உத்தேசம் அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு. பெ. சௌந்தரபாண்டியன் : இல்லை.

கொடுமுடியாறு அணைத் திட்டம்

*வினா 55—திரு. மு. ஜான் வின்சென்ட் : மாண்புமிகு வேளாண்மை, பாசனத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா :

கொடுமுடியாறு அணைத் திட்டம் எப்போது செயல்படும், இத்திட்டம் தற்போது எந்நிலையில் உள்ளது?